



ශ්‍රී ලංකා මහ බැංකුව
இலங்கை மத்திய வங்கி
CENTRAL BANK OF SRI LANKA

தொடர்புட்டல் திணைக்களம்

30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை.

தொலைபேசி: 2477424, 2477423, 2477418

தொலைநகல்: 2346257, 2477739

மின்னஞ்சல்: dcommunications@cbsl.lk, communications@cbsl.lk

வெப்தளம்: www.cbsl.gov.lk

பத்திரிகை வெளியீடு

வெளியீடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2019.11.29

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.7 - 2019

இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் மாற்றமின்றியிருக்கும்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2019 நவம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டமான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினைப் பேணுவதற்குத் தீர்மானித்திருக்கிறது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்ததனைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது, பணவீக்கத்தினை விரும்பத்தக்க மட்டமான 4-6 சதவீத வீச்சில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் நோக்குடன் இசைந்து செல்வதாகக் காணப்படுகிறது.

மந்தமான உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாட்டினைக் கருத்திற் கொண்டு பல முக்கிய பொருளாதாரங்களின் நாணயக் கொள்கையானது அதிகளவிற்குத் தளர்த்தப்பட்டதாக மாறி வருகின்றது

அதிகரித்து வருகின்ற புவிசார் அரசியல் மற்றும் வர்த்தகப் பதற்றங்கள், உலகளாவிய வளர்ச்சி மற்றும் அதன் தோற்றப்பாட்டில் கணிசமான பாதிப்புக்களுக்கு வழிவகுத்துள்ள வேளையில், குறைவடைந்த கேள்வி அழுத்தங்களும் தாழ்ந்த பண்ட விலைகளும் உலகளாவிய பணவீக்கத் தோற்றப்பாட்டில் குறிப்பிடத்தக்க கீழ் நோக்கிய இடர்நேர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்குப் பதிலிறுத்தும் விதத்தில் முன்னேற்றம் கண்ட பொருளாதாரங்களினதும் அதேபோன்று தோற்றம்பெற்று வருகின்ற பொருளாதாரங்களினதும் பெரும்பாலான மத்திய வங்கிகள் கூட்டுக் கேள்வியினைத் தூண்டும் நோக்குடனும் நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையினை உத்வேகப்படுத்தும் நோக்குடனும் நாணயக் கொள்கையினைத் தளர்த்தி வருகின்றன.

நடுத்தர காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையில் படிப்படியான மீளெழுச்சியொன்று எதிர்பார்க்கப்படுகிறது

பொருளாதார வளர்ச்சியானது, முன்னணிக் குறிகாட்டிகளினால் சுட்டப்பட்டவாறு, கைத்தொழில் மற்றும் பணி நடவடிக்கைகளில் காணப்படக்கூடிய சராசரியினையும் விடத் தாழ்ந்த வளர்ச்சியின் காரணமாக ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் மிதமானதாகக் காணப்படுமென ஊகிக்கப்படுகிறது. எனினும், அரசியல் உறுதிப்பாட்டின் ஆதரவுடன் மேம்பட்ட முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் இறைத் தூண்டல்கள் கூட்டுக் கேள்வியினை உத்வேகப்படுத்துவது குறுங்கால வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. கிடைக்கத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட கொள்கை வசதிகளை முன்மதியுடன் பயன்படுத்துகின்ற பொருத்தமான கொள்கை கலப்பு முறையின் அறிமுகப்படுத்தலானது நடுத்தர காலத்தில் பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த வளத்தினை அடையவும் அதனை அதிகரித்துக் கொள்ளவும் உதவும்.

வெளிநாட்டுத் துறை தாக்குப்பிடிக்கக்கூடிய நிலையில் தொடர்ந்துமிருக்கிறது

இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் பெருமளவிற்குத் தூண்டப்பட்ட வெளிநாட்டுத் துறைச் செயலாற்றும் 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையின் ஒன்றுசேர்ந்த சுருக்கத்தின் காரணமாகச் செழிப்படைந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக ஆனால் உறுதியாக முன்னேற்றங்கண்டு வருவதனைக் காட்டுகிறது. ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அரசு பிணையங்கள் சந்தை அண்மைய வாரங்களில் வெளிநாட்டு உட்பாய்ச்சல்களைக் கொண்டிருந்த போதும் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது. பங்குச் சந்தையில் தேறிய வெளிப்பாய்ச்சல்கள் காணப்பட்ட போதும் சந்தைச் சுட்டெண்கள், அண்மைய வாரங்களில் அரசியல் அபிவிருத்திகளுக்குச் சாதகமான விதத்தில் பதிலிறுத்துள்ளன. சனாதிபதித் தேர்தலை உடனடுத்து ஐ.அ.டொலருக்கெதிராக இலங்கை ரூபா குறிப்பிடத்தக்களவிற்கு உயர்வடைந்ததன் பின்னர் அது அதிகளவு தளம்பலை எடுத்துக்காட்டியது. ஒட்டுமொத்தமாக, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், ரூபா, ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக 1.0 சதவீதத்தினால் உயர்வடைந்தது. 2019 ஒத்தோபர் இறுதியில், மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 7.8 பில்லியனாக மதிப்பிடப்பட்டதுடன் இது 4.7 மாத இறக்குமதிகளுக்குப் போதுமானதாகக் காணப்பட்டது.

மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றன

நாணயக் கொள்கையின் தளர்த்தல் மற்றும் உரிமம் பெற்ற வங்கிகளின் கடன்வழங்கல் வட்டி வீதங்களின் மீதான உச்ச எல்லை விதிப்பு என்பனவற்றிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் கீழ் நோக்கிச் சீராக்கப்பட்டு வருகின்றன. இதுவரை எடுக்கப்பட்ட வழிமுறைகளுடனும் வங்கித்தொழில் துறையின் வட்டி வீதங்களில் மீது அண்மையில் செய்யப்பட்ட குறைப்பின் காரணமாக நிதிச் செலவுகள் குறைவடைந்தமையின் பெறுபேறுகளுடனும் இசைந்து செல்லும் விதத்தில் எதிர்காலத்தில் சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் மேலும் வீழ்ச்சி ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் 2019 இறுதியில் மேலும் 70 அடிப்படைப் புள்ளிகளினால் 9.50 சதவீதத்திற்கு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம் 2020 மாச்சு அளவில் ஏறத்தாழ 120 அடிப்படைப் புள்ளிகளினால் 12.50 சதவீதத்திற்கும் கீழே குறைவடையுமென எறிவு செய்யப்பட்டுள்ளது. வைப்புக்களின் இருப்பு மீதான

வட்டி வீதங்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைகின்ற வேளையில், 2019 செத்தெம்பர் வரை குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்த புதிய வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள், உரிமம் பெற்ற வங்கிகளின் வைப்பு வட்டி வீதங்கள் மீதான உச்ச எல்லை நீக்கப்பட்டமையினைத் தொடர்ந்து 2019 ஒத்தோபர் காலப்பகுதியில் ஓரளவு அதிகரிப்பினைக் காட்டின.

நாணய மற்றும் கொடுகடன் கூட்டுக்களின் வளர்ச்சி படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது

2019 ஓகத்து – ஒத்தோபர் காலப்பகுதியில் தனியார் துறைக்கான மாதாந்த கொடுகடன் பகிர்ந்தளிப்பு உண்மை நியதிகளில் தொடர்ந்தும் விரிவடைந்தது. இதற்கமைய ஆண்டின் முதல் பத்து மாத காலப்பகுதியில் கடுமையாக வீழ்ச்சியடைந்த தனியார் துறையின் கொடுகடன் வளர்ச்சியானது பொருளாதார நடவடிக்கையின் மீளெழுச்சி, சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் இடம்பெற்றுவரும் குறைப்பு மற்றும் மேம்பட்ட சந்தை மனோபாவம் என்பனவற்றின் காரணமாக 2020 அளவில் படிப்படியாக உயர்வடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் அரசு துறைக்கான கொடுகடன் ஒரு ஒட்டுமொத்த விரிவாக்கத்தினைக் காட்டியது. தனியார் துறைக்கான கொடுகடன் விரிவாக்கம் குறைவடைந்தமையினால் தூண்டப்பட்டு விரிந்த பணத்தின் வளர்ச்சியும் (M2b) ஆய்விற்குரிய காலப்பகுதியில் தொடர்ந்தும் மிதமடைந்தது.

அண்மிய கால தளம்பல்களுக்கு மாறாக பணவீக்கமானது அண்மிய காலத்திலும் நடுத்தர காலத்திலும் விரும்பத்தக்க வீச்சான 4 – 6 சதவீதங்களுக்கிடையிலே காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிலும் அதேபோன்று தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிலும் ஏற்பட்ட ஆண்டிற்கு ஆண்டு மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் அண்மையில் அதிகரித்தமைக்கு உள்நாட்டு வழங்கல்பக்க தடங்கல்களினால் தூண்டப்பட்டு உணவு விலைகள் அதிகரித்தமையே காரணமாகும். இத்தகைய தற்காலிக நிரம்பல்பக்க தடங்கல்கள், வரித் திருத்தங்கள் மற்றும் நிருவாக ரீதியாக தீர்மானிக்கப்படுகின்ற விலைகளில் செய்யப்படக்கூடிய சாத்தியமான திருத்தங்கள் என்பனவற்றுடன் சேர்ந்து அண்மிய காலத்தில் பணவீக்கத்தில் தொடர்ச்சியான தளம்பல் ஏற்படக் காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை திட்டமிடப்பட்டுள்ள அரசு துறை சம்பள அதிகரிப்புக்கள் 2020இல் கூட்டுக் கேள்வியின் மீது நேரடியான மேல் நோக்கிய தாக்கத்தினைக் கொண்டிருக்கக்கூடும். எனினும், தற்போது நிலவுகின்ற எதிர்க்கணியமான வெளியீட்டு இடைவெளி நடுத்தர காலத்திலேயே படிப்படியாக சீராகுமென எதிர்பார்க்கப்படுவது மற்றும் நன்கு உறுதிநிலைப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றின் காரணமாக பணவீக்கமானது நடுத்தர காலத்தில் விரும்பத்தக்க வீச்சிற்குள் தொடர்ந்தும் காணப்படும் என எறிவு செய்யப்பட்டுள்ளது.

கொள்கை வட்டி வீதங்கள் தற்போதைய மட்டங்களில் பேணப்படும்

எதிர்பார்க்கப்பட்டவாறு சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக அண்மைய மாதங்களில் மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட கொள்கை வழிமுறைகள், நிதியியல் சந்தையூடாக பொருளாதாரத்திற்குக் கடத்தப்பட்டு வருகின்றன என்ற கருத்தினை நாணயச் சபை 2019 நவெம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் கொண்டிருந்தது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் காணப்பட்ட இறை நழுவல்களைக் கவனிக்கும் அதேவேளையில், அண்மைய வரித் திருத்தங்கள் குறைந்த பணவீக்கத்திற்கும் குறுங்காலத்தில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுமென நாணயச் சபை அவதானித்திருக்கின்றதெனினும், நடுத்தர காலத்தில் பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தினை

மதிப்பிடுவதற்கு அரசாங்கத்தின் நடுத்தர கால இறைப் பாதை தொடர்பில் பெருமளவு தெளிவுபடுத்தல் தேவைப்படுகிறது. இதற்கமைய, பொருளாதாரத்தினதும் நிதியியல் சந்தையினதும் தற்போதையதும் எதிர்பார்க்கப்படுகின்றதுமான நிலைப்பாடுகளைப் பரிசீலனையில் கொண்டு, நாணயச் சபை, மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் பேணுவதற்குத் தீர்மானித்திருக்கிறது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்	கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு விகிதம் என்பன மாற்றமடையவில்லை
துணைநில் வைப்பு வசதி வீதம்	7.00%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	8.00%
நியதி ஒதுக்கு விகிதம்	5.00%

தகவல் குறிப்பு:

பத்திரிகை மாநாடு, ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களுடன் 2019 நவம்பர் 29ஆம் திகதியாகிய இன்று மு.ப. 11.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2019 திசம்பர் 27ஆம் நாள் வெளியிடப்படும்.

தரவு இணைப்புகள்:

அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		திசெ 18	மாச்சு 19	யூன் 19	யூலை 19	ஓகத் 19	செத் 19	ஓத் 19
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	2.8	4.3	3.8	3.3	3.4	5.0	5.4
	தேடுவிசு(2013=100)	0.4	2.9	2.1	2.2	3.4	5.0	5.6
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொடுவிசு(2013=100)	3.1	5.6	5.8	5.7	5.6	5.6	5.5
	தேடுவிசு(2013=100)	3.1	5.8	6.1	6.1	5.9	5.6	5.6

மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்				
	யூன் 19	யூலை 19	ஓகத் 19	செத் 19	ஓத் 19	யூன் 19	யூலை 19	ஓகத் 19	செத் 19	ஓத் 19
ஓதுக்குப் பணம்	875	888	913	915	908	(12.4)	(11.3)	(9.1)	(9.5)	(9.0)
விரிந்த பணம் (M _{2b})	7,338	7,355	7,397	7,443	7,456	8.7	8.2	7.7	7.4	6.7
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	99	105	102	113	102	(2.2)	(39.0)	(39.0)	1,374.4	698.7
தேறிய உள்ளநாட்டுச் சொத்துக்கள்	7,239	7,251	7,295	7,331	7,355	8.9	9.5	8.9	5.8	5.0
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் ^(அ)	2,668	2,704	2,752	2,732	2,729	17.3	21.4	21.1	12.5	12.6
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	730	729	747	755	789	17.9	14.6	16.8	15.1	12.5
தனியார் துறைக்கான கொடுகடன்	5,605	5,604	5,626	5,680	5,706	8.7	7.7	7.2	6.1	5.1
விரிந்த பணம் (M ₄)	9,051	9,082	9,133	9,211	9,244	9.2	9.0	8.7	8.3	8.1

(அ) திருத்தப்பட்டது

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	மாச் 19 முடிவில்	யூன் 19 முடிவில்	யூலை 19 முடிவில்	ஓகத் 19 முடிவில்	செத் 19 முடிவில்	ஓத் 19 முடிவில்	2019 நவெ 28 இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநில் வைப்பு வசதி வீதம்	8.00	7.50	7.50	7.00	7.00	7.00	7.00
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	9.00	8.50	8.50	8.00	8.00	8.00	8.00
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்பு பணவீதம்	8.51	7.86	7.70	7.43	7.45	7.45	7.39
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரச் சந்தை)							
91-நாள்	9.39	8.24	7.85	7.63	7.62	7.49	7.45
182-நாள்	9.67	8.49	7.94	7.70	7.75	7.65	7.67
364-நாள்	10.40	8.70	8.21	8.22	8.41	8.35	8.29
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வராந்தம்)	12.23	11.52	10.89	10.66	10.49	10.44	10.20
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	14.49	14.36	14.22	14.04	13.91	13.71	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	14.64	14.43	13.91	13.84	13.50	13.19	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	8.98	8.94	8.88	8.73	8.51	8.37	8.27
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	11.11	11.07	10.97	10.74	10.46	10.27	10.14
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	11.42	9.85	8.58	8.40	8.41	8.66	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி